

وَكَذِلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَبُ  
 وَلَا إِلَيْهِمَا نُولَّنَا وَلِكُنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ شَاءَ مِنْ عِبَادِنَا  
 وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ ۝ صِرَاطَ اللَّهِ الَّذِي لَهُ مَا  
 فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ إِلَّا إِلَى اللَّهِ تَصِيرُ الْأُمُورُ ۝  
 سُوْرَةُ الْبَرِّ فِيهَا تَسْعَةٌ وَتِسْعُونَ آيَاتٍ وَكُوْنَةُ سُوْرَةِ الْبَرِّ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۝  
 حَمْدٌ لِلَّهِ وَالْكِتَبِ الْمُبِينِ ۝ إِنَّا جَعَلْنَاهُ قُرْءَانًا عَرَبِيًّا لِّعَلَّكُمْ  
 تَعْقِلُونَ ۝ وَإِنَّهُ فِي أُمُّ الْكِتَبِ لَدَيْنَا الْعِلْمُ حَكِيمٌ ۝ أَفَنَضَرُّ  
 عَنْكُمُ الَّذِي رَأَيْنَاهُ أَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِينَ ۝ وَكُمْ أَرْسَلْنَا  
 مِنْ نَّبِيٍّ فِي الْأَوَّلِينَ ۝ وَمَا يَأْتِيهِمْ مِّنْ نَّبِيٍّ إِلَّا كَانُوا يَهْدِيهِ  
 يَسْتَهْزِئُونَ ۝ فَأَهْلَكْنَا أَشَدَّ مِنْهُمْ بُطْشًا وَمَضْيًّا مَثْلًا  
 الْأَوَّلِينَ ۝ وَلَيْسَ سَالُتُهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لِيَقُولُنَّ  
 خَلَقُوهُنَّ الْعَزِيزُ الْعَلِيُّ ۝ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَ  
 جَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَّكُمْ تَهْتَدُونَ ۝ وَالَّذِي نَزَّلَ مِنَ  
 السَّمَاءِ مَا يُقْدِرُ فَأَنْشَرْنَا بِهِ بَدْنَةً مَّيْتَانَةً كَذِلِكَ تُخْرَجُونَ ۝

بِعْدَ

مَعَ قَدْرَتِي

52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையில் (குர் ஆனாகிய) உயிரானதை வஹி மூலமாக அறிவிக்கின்றோம் ; (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை; ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம்; (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரானவழியின்பால் வழிகாட்டுவீர்.

53. (திட்டமாக இது தான்) அல்லாஹ் வுடைய வழி; அவன் எத்தகையவை என்றால் வானங்களில் இருப்பவையும் பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியன; சகல காரியங்களும் அல்லாஹ் வின் பக்கமே சேரும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக!

அத்தியாயம் : 43

**அல்லூக்ருங்பு – அலங்காரம்**

வசனங்கள் : 89 மக்கீ ரூக்கிள்கள் : 7

**அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ் வின் பெயரால் ( ஒதுகிறேன்).**

1. ஹா மீம்
2. தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக;
3. நிச்சயமாக நாம், இதனை நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபி மொழியிலான குர் ஆனாக ஆக்கியிருக்கிறோம்.
4. இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள (லவ்ஹால் மஹ்ரஃபுள் என்னும்) தாய் நூலில் (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது; (இது வேதங்களில்) மிக்க உயர்வான, ஞானம் நிறைந்ததாகும்.
5. நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தவராகி விட்டார்கள் என்பதற்காக, (வேதத்தின்) நினைவுறுத்தலை உங்களை விட்டு முற்றாக்நாம் தடுத்துவிடுவோமா?
6. (உங்களுக்கு) முன் னிருந்தசமூகத்தவர் களிலும், நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி இருக்கின்றோம்.
7. எந்த நபியும் – அவரை அவர்கள் பரிகசிக்கக்கூடியவர்களாக இருந்தே தவிர – அவர்களிடம் வருவதில்லை,
8. பின்னர் இவர்களைவிட மிக்க பலசாலி (களான அவர்) களை நாம் அழித்துவிட்டோம்; (இதற்கு) முன்னிருந்தோரின் உதாரணம் (படிப்பினையாகச்) சென்றே உள்ளது.
9. (நபியே!) அவர்களிடம்; "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று நீர் கேட்டால், (யாவையும்) மிகைத்தவன், நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்) தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்.
10. அவன் எத்தகையவை என்றால், உங்களுக்கு பூமியை (உறுதியான) விரிப்பாக ஆக்கினான்; நீங்கள் (பிரயாணத்தில்) வழிபெறுவதற்காக அதில் பல பாதைகளையும் உங்களுக்காக அவன் அமைத்தான்.
11. இன்னும் அவன் எத்தகையவை என்றால், அவன் வானத்திலிருந்து தண்ணீரை அளவோடு இறக்கி வைக்கிறான்; (அல்லாஹ் விய) நாமே, பின்னர் அதனைக்கொண்டு, இறந்துபோன ஊரை (பூமியை) உயிர்ப்பிக்கின்றோம்; இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

وَالَّذِي خَلَقَ الْأَزْوَاجَ لَكُمْ وَجَعَلَ لَكُم مِّنَ الْفُلْكِ وَالْأَنْعَامِ  
 مَا تَرَكُبُونَ <sup>١٢</sup> لِتَسْتَوْ أَعْلَى طُهُورِهِ تُهَنَّدْ كُرْوًا نُعْمَةً رَّسِكُمْ إِذَا  
 اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُولُوا سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا  
 لَهُ مُقْرِنِينَ <sup>١٣</sup> وَإِنَّا إِلَى رَبِّنَا الْمُنْقَلِبُونَ <sup>١٤</sup> وَجَعَلُوا لَهُ مِنْ  
 عِبَادَةٍ جُزْءًا أَنَّ الْإِنْسَانَ لَكَفُورٌ مُّبِينٌ <sup>١٥</sup> أَمْ اتَّخَذَ مِنَّا يَخْلُقُ  
 بَنَتِ وَأَصْفَكُمْ بِالْبَنَيْنِ <sup>١٦</sup> وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِمَا ضَرَبَ  
 لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًا وَهُوَ كَظِيمٌ <sup>١٧</sup> أَوْ مَنْ يُنْشِئُوا  
 فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ <sup>١٨</sup> وَجَعَلُوا الْمَلِكَةَ  
 الَّذِينَ هُمْ عِبْدُ الرَّحْمَنِ إِنَّا شَاهَدْنَا شَهَدْنَا وَأَخْلَقُهُمْ سَتَكْتَبُ  
 شَهَادَتَهُمْ وَيُسْأَلُونَ <sup>١٩</sup> وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَلَعِيدَنَّا هُمْ  
 مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ قَرِئَ أَنَّهُمْ إِلَّا يَخْرُصُونَ <sup>٢٠</sup> أَمْ أَتَيْنَاهُمْ  
 كِتْبًا مِّنْ قَبْلِهِ فَهُمْ بِهِ مُسْتَهْسِنُونَ <sup>٢١</sup> بَلْ قَالُوا إِنَّا وَجَدْنَا  
 أَبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى أُمَّةٍ مُّهْتَدُونَ <sup>٢٢</sup> وَكَذَلِكَ مَا  
 أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرِيَّةٍ مِّنْ تَنْذِيرٍ إِلَّا قَالَ مُتَرْفُوهَا لَا  
 إِنَّا وَجَدْنَا أَبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى أُمَّةٍ مُّقْتَدُونَ <sup>٢٣</sup>

١٤

12. இன்னும் அவன் எத்தகையவளென்றால், அவன்தான் (படைப்பினங்களின்) வகைகளை\_அவை ஒவ்வொன்றையும் (மனிதனுக்குப் பயனளிக்கும் வகையில்)படைத்தான்; அன்றியும் கப்பல்களிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் நீங்கள் ஏறிச் செல்பவைகளை உங்களுக்காக உண்டாக்கினான்\_

13. (ஏறிச் செல்பவைகளான) அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் சரியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மீது நீங்கள் அமர்ந்து விட்டால், பின்னர் உங்கள் இரட்சகளின் அருளை நீங்கள் நினைவு கூர்ந்து,"எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்தவனாகிய அவன் மிக்க பரிசுத்தமானவன்; (இதன் மீது பிரயாணிக்க அவன் வசப்படுத்தித் தந்திராவிட்டால்) இதற்கு சக்திபெற்றவர்களாக நாங்கள் இருக்கவில்லை" என்று நீங்கள் கூறுவதற்காகவும்\_

14. இன்னும், "நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகள் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்"(என்றும் நீங்கள் பிரார்த்தித்துக் கூறுவதற்காகவும் அவற்றை உங்களுக்குப் பிரயாணம் செய்யவசதியாக ஆக்கியுள்ளான்).

15. அவர்களோ, அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை (மலக்குகளை) அவனுக்கு(ப் பெண் சந்ததியினராக)ஆக்குகின்றார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமாக நிராகரிப்பவன்.

16. அல்லது(அல்லாஹ்) தான் படைத்ததிலிருந்து (தனக்கென) அவன் பெண் மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண்மக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டானா?

17. அர்ரஹ்மானுக்கு அவர்கள் எதை உதாரணமாகக் கூறினார்களோ அதை (பெண் மக்களை)க் கொண்டு (அது பிறந்து விட்டதாக) அவர்களில் ஒருவனுக்கு நன்மாராயம் கூறப்பட்டால்,(பெண் மக்களை விரும்பாத) அவன் (கவலையினால்) கடுங்கோபம் கொண்டவனாக இருக்கும் நிலையில் அவன் முகம் கறுத்துவிடுகிறது.

18. ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு, தன்(சொந்த) விவகாரத்தில் (கூட தனது நிலையை) தெளிவாக எடுத்துக்கூற சக்தியற்ற ஒன்றையா? (பெண் களையா? அவனுக்குச் சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்).

19. மேலும், மலக்குகளை\_எவர்கள் அர்ரஹ்மானின் அடியார்களாக இருக்கிறார்களோ அத்தகையோரை\_அவர்கள் பெண் களாக ஆக்கிவிட்டனர்; (நாம்) அவர்களைப் படைக்கும் பொழுது இவர்கள் (உடனிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்களின் சாட்சிநுமிடத்தில்) எழுதப்படும்; (அதனைப் பற்றி விசாரித்து மறுமையில்) கேள்வியும் கேட்கப்படுவார்கள்.

20. இன்னும் "அர்ரஹ்மான் நாடியிருந்தால், நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப் பற்றி எவ்வித அறிவுமில்லை; அவர்கள் (பொய்க்) கற்பனை செய்வார்களே தவிர (வேறு) இல்லை.

21. அல்லது இதற்கு முன்னர் ஏதேனும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்து, அதனை அவர்கள் (இதற்கு ஆதாரமாக) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா?

22. மாறாக, இவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்கள் முதாதையரை ஒரு வழியில் (மார்க்கத்திலிருக்கக்) கண்டோம்; இன்னும் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளின் மீது நேர் வழி பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

23. இவ்வாறே எந்த ஊருக்கும், அதில் வசதியுடன் வாழ்ந்தவர்கள், "நிச்சயமாக நாங்கள் எங்கள் முதாதையரை ஒரு வழியில் (இருக்கக்)கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளின் மீதே பின்பற்றிச் செல்பவர்கள்" என்று கூறியே தவிர நாம் உமக்குமுன்னர் (நம்முடைய) எச்சரிக்கையாளரை அனுப்பவில்லை.

قلَ أَوْلَوْ جَئْنُوكُمْ بِأَهْدَى مِمَّا وَجَدُوكُمْ عَلَيْهِ أَبَاءُكُمْ قَالُوا إِنَّا  
 بِمَا أَرْسَلْنَاكُمْ بِهِ كُفَّارُونَ <sup>(٢٥)</sup> فَإِنْتَقْمَنَا مِنْهُمْ فَانْظُرْ كَيْفَ كَانَ  
 عَاقِبَةُ الْمُكَذِّبِينَ <sup>(٢٦)</sup> وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي  
 بَرَأْتُ مِمَّا تَعْبُدُونَ <sup>(٢٧)</sup> إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِي إِنِّي  
 جَعَلْهَا كَلِمَةً بَاقِيَةً فِي عِقْبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ <sup>(٢٨)</sup> بَلْ مَتَّعْتُ  
 هُؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّى جَاءَهُمُ الْحَقُّ وَرَسُولٌ مُّبِينٌ <sup>(٢٩)</sup> وَلَمَّا  
 جَاءَهُمُ الْحَقُّ قَالُوا هَذَا سِحْرٌ رَّاٰبٌ كُفَّارُونَ <sup>(٣٠)</sup> وَقَالُوا إِنَّا  
 نُزَّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرِيبَيْنِ عَظِيمٌ <sup>(٣١)</sup> أَهُمْ  
 يَقْسِمُونَ رَحْمَتَ رَبِّكَ بَخْنُونَ قَسْمَنَا بَيْنَهُمْ مَعِيشَتَهُمْ فِي الْحَيَاةِ  
 الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُمْ  
 بَعْضًا سُخْرِيَّاً وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمِعُونَ <sup>(٣٢)</sup> وَكَوْلَآَنُ  
 يَكُونُ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَّجَعَلْنَا الْمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ  
 لِبُيُوتِهِمْ سُقْفًا مِّنْ فَضَّلَةٍ وَمَعَارِجَهُ عَلَيْهَا يَظْهَرُونَ <sup>(٣٣)</sup> وَلِبُيُوتِهِمْ  
 أَبْوَابًا وَسُرُّاً عَلَيْهَا يَشْكُونَ <sup>(٣٤)</sup> وَزُخْرُفًا وَإِنْ كُلُّ ذَلِكَ لَمَّا  
 مَتَّاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةِ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ <sup>(٣٥)</sup>

فِي

وَ

24. "உங்கள் முதாதையரை எதன் மீதிருக்க நீங்கள் கண்டார்களோ அதைவிட மிக்கநேர் வழியை நான் உங்களுக்குக் கொண்டுவந்தாலுமா?" என்று (எச்சரிக்கையாளர்கள்) கேட்டார்கள். அ(தற்க)வர்கள், "நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டார்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்களே" என்று கூறினார்கள்.

25. ஆதலால், நாம் அவர்களைத்தண்டித்தோம்; ஆகவே, (நபியே! நம்மால் அனுப்பப்பட்ட தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் (கவனித்துப்) பார்ப்பீராக!

26. மேலும், (நபியே) இப்ராஹீம் தம் தந்தை மற்றும் தம் சமூகத்தாரிடம் நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டும் நீங்கிக்கொண்டேன் என்று கூறியதையும் நினைவு கூர்வீராக!

27. எவன் என்னைப் படைத்தானோ அத்தகையவனைத்தவிர (வேறு யாரையும் வணங்கமாட்டேன்;) ஆகவே, நிச்சயமாக அவனே எனக்கு நேர் வழி காட்டுவான்.

28. இன்னும் ("லாயிலாஹ் இல்லாஹ்" எனும் ஏகத் துவக் கூற்றான்) அதனை அவர் தன்னுடைய சந்ததியில் நிலைத்திருக்கும் வாக்காக ஆக்கிவிட்டார்; அக்கூற்றின் பால் அவர்கள் திரும்புவதற்காகவே (அவ்வாறு செய்தோம்).

29. ஆயினும், அவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், அவர்களையும் அவர்களுடைய முதாதையரையும் சுகமனுபவிக்கச் செய்தேன்.

30. இன்னும் அவர்களிடம் உண்மை வந்த போது, "இது சூனியமே; நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கக்கூடியவர்களே" என்று அவர்கள் கூறிவிட்டனர்.

31. ("தாயிள்ப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள (யாதொரு) பெரிய மனிதரின் மீது இந்தக் குர் ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

32. (நபியே!) உமதிரட்சகனின் அருளை அவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கை(த்தேவை)யை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டிருக்கிறோம்; அவர்களில் சிலர், சிலரை பணியாளர்களாக வைத்துக்கொள்வதற்காக; அவர்களில் சிலரை (மற்ற) சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தியுமிருக்கிறோம்; உமதிரட்சகனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருப்பதைவிட மிக்க மேலானதாகும்.

33. (நிராகரிப்போருக்கு நாம் வழங்கியதைக் கண்டு மற்ற) மனிதர்கள் (யாவரும் நிராகரிக்கும்) ஒரே சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லையென்றால், (ஆல்லாஹ் வாக்கீய) அர்ரஹ்மானை நிராகரிப்போருக்கு அவர்களின் வீடுகளுக்குரிய முகடுகளையும், எவற்றின் மீது அவர்கள் ஏறிச்செல்வார்களோ அந்தப்படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

34. அவர்களுடைய வீடுகளுக்குரிய வாயில்களையும், எதன் மீது அவர்கள் சாய்ந்து கொண்டிருப்பார்களோ அத்தகைய கட்டில்களையும் (வெள்ளியினால் ஆக்கியிருப்போம்).

35. இன்னும், தங்கமாகவும் (ஆக்கியிருப்போம்; ஆனால்) இவை ஒவ்வொன்றும், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள சுகங்களே தவிர வேறில்லை; உமதிரட்சகனிடத்தில் மறுமையோ பயந்து நடப்பவர்களுக்கு உரியதாகும்.

وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقِضُ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ<sup>٢٧</sup>  
 وَأَنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسِبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ<sup>٢٨</sup>  
 حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَلْكُتُ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ  
 فِيئُسَ الْقَرِينُ<sup>٢٩</sup> وَلَكُنْ يَنْفَعُكُمُ الْيَوْمَ أَذْظَلَمُّهُمْ أَنْكُمُ فِي الْعَذَابِ  
 مُشْتَرِكُونَ<sup>٣٠</sup> أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمَى وَمَنْ كَانَ  
 فِي ضَلَالٍ مُّبِينٍ<sup>٣١</sup> قَاتَانَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُونَ لَا  
 أَوْزِيَّكَ الَّذِي وَعَدْنَاهُمْ فَإِنَّا عَلَيْهِمْ مُّقْتَدِرُونَ<sup>٣٢</sup> قَاسِمُكَ  
 بِالَّذِي أُوحِيَ إِلَيْكَ إِنَّكَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ<sup>٣٣</sup> وَإِنَّهُ لَذِكْرٌ  
 لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ<sup>٣٤</sup> وَسَأَلَ مَنْ أَرْسَلْنَا  
 مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا آتَيْنَاكَ مِنْ دُونِ الرَّحْمَنِ إِلَهَةً  
 يُعْبُدُونَ<sup>٣٥</sup> وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِالْيَتِينَا إِلَى فِرْعَوْنَ وَمَلَائِهِ  
 فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ<sup>٣٦</sup> فَلَمَّا جَاءَهُمْ بِالْيَتِينَا إِذَا هُمْ  
 مِنْهَا يَضْحَكُونَ<sup>٣٧</sup> وَمَا نُرِيْهُمْ مِنْ آيَةٍ إِلَّاهِيَّ أَكْبَرُمُنْ أُخْتَهَا وَ  
 أَخْذُنَهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ<sup>٣٨</sup> وَقَالُوا يَا آيَةُ  
 السَّاجِرِ أَدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ إِنَّا لَمُهْتَدُونَ<sup>٣٩</sup>

بِعْ

36. எவர் அர்வந்மானுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணித்து விடுகின்றாரோ. அவருக்கு நாம் ஒரு ஷஷ்தானை (நண்பனாக)ச் சாட்டிலிடுவோம் ; அவன் அவருக்கு இனை பிரியாத தோழனாகி விடுகிறான்.

37. நிச்சயமாக, (ஷஷ்தான் களாகிய) அவர்கள், அவர்களை (அல்லாஹ் விள்)நேரான பாதையிலிருந்து தடுத்தும்விடுகின்றனர்; மேலும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பவர்கள் என என்னிக் கொள்வார்கள்.

38. முடிவாக, (ஷஷ்தானை நண்பனாக இனைக்கப்பட்ட) அவன் (மறுமையில்) நம்மிடம் வந்து விடுவானேயானால், "எனக்கும், உனக்குமிடையில்கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் உள்ள தொலை தூரமாக இருந்திருக்க வேண்டுமே? என்றும், (என்னை வழிகெடுத்த) இந்தத் தோழன் மிகக் கெட்டவன்" என்றும் கூறுவான்.

39. (உலகில் இருந்தபோது) நீங்கள் அநியாயம் செய்துவிட்டதற்காக, இன்றையத் தினம் உங்களுக்கு (எதுவும்) பயனளிக்கவே செய்யாது; நிச்சயமாக நீங்கள் வேதனையில் கூட்டானவர்களாக இருப்பீர்கள் (என்று கூறப்படும்).

40. (நபியே!) நீர் செவிடனை கேட்கச் செய்வீரா? அல்லது நீர் குருடனையும், பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனையும் நேர்வழியில் செலுத்துவீரா?

41. பின்னர் (நபியே!) உம்மைநாம் (மரணிக்கச் செய்து இவ்வுலகிலிருந்து) கொண்டு செல்வோமாயின், அப்போது நிச்சயமாக நாம் அவர்களைத் தண்டிக்கக்கூடியவர்கள்தாம்—

42. அஸ்ஸது நாம் அவர்களுக்கு வாக்களித்திருந்தோமே அத்தகையதை (—தண்டனையை) நிச்சயமாக நாம் உமக்குக் காண்பிப்போம் ; ஏனெனில் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராவோம்.

43. ஆகவே, (நபியே!) வஹி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதே அத்தகையதைப் பலமாகப் பிடித்துக்கொள்வீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீது இருக்கின்றீர்.

44. மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உமக்கும், உம்முடைய சமூகத்தார்க்கும் ஒரு நல்லுபதேசமாகும் (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

45. (நபியே!) நம்முடைய தூதர்களாகிய உமக்கு முன்னர்நாம் அனுப்பி வைத்தவர்களிடம் அர்வந்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று நீர் கேட்பீராக!

46. நிச்சயமாக மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர் அவனிடமும், அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் நாம் அனுப்பி வைத்தோம்; அப்பொழுது அவர் (அவர்களிடம்) "நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனுடைய தூதன் (ஆவேன்) என்று கூறினார்.

47. ஆகவே, அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு அவர் வந்த போது, உடனே அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதை விட்டு (ஏனாம் செய்து) சிரித்தனர்.

48. மேலும் எந்த அத்தாட்சியையும், அது அதற்கு முந்தியதைவிட மிகப்பெரியதாகவே தவிர நாம் அவர்களுக்குகாண்பிக்கவில்லை; மேலும், அவர்கள் (பாவத்திலிருந்து) மின்வதற்காக (இலேசான) வேதனையைக்கொண்டு நாம் அவர்களைப் பிடித்தோம்.

49. மேலும் அவர்கள் (மூஸாவிடம்,) "சூனியக்காரரே! உமதிரட்சகளிடம் அவன் உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு எங்களுக்கு அருள் புரிவதற்) காக நீர் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக நாங்கள் (உம்முடைய) நேர் வழியை அடைந்தவர்களாவோம்" என்று கூறினார்கள்.

فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ إِذَا هُمْ يَنْكُثُونَ ۝ وَنَادَىٰ فَرْعَوْنُ  
 فِي قَوْمِهِ قَالَ يَقُولُ إِلَيْهِ مَلِكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَرُ  
 تَجْرِي مِنْ تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ ۝ أَمْ أَنَا خَيْرٌ مِّنْ هَذَا الَّذِي هُوَ  
 مَهِينٌ هَوَلَا يَكَادُ يُبْيِنُ ۝ فَلَوْلَا أَلْقَىٰ عَلَيْهِ أَسْوَرَةً مِّنْ ذَهَبٍ  
 أَوْ جَاءَ مَعَهُ الْمَلِيلَكُهُ مُقْتَرِنِينَ ۝ فَاسْتَخَفَ قَوْمَهُ فَأَطَاعُوهُ  
 إِنَّهُمْ كَانُوا أَقْوَمًا فِي سِيقَيْنِ ۝ فَلَمَّا آسَفُونَا أَنْ قَمَنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ  
 أَجْمَعِينَ ۝ فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخَرِينَ ۝ وَلَمَّا ضَرَبَ  
 ابْنُ مَرْيَمَ مَثَلًا إِذَا قَوْمَكَ مِنْهُ يَصْدُونَ ۝ وَقَالُوا إِلَيْهِنَا خَيْرٌ  
 أَمْ هُوَ نَاضِرٌ بُوْهَ لَكَ إِلَاجْدَلَأَبْلَ هُمْ قَوْمٌ خَيْرٌ مُّونَ ۝ إِنْ هُوَ  
 إِلَّا عَبْدٌ أَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنَاهُ مَثَلًا لِلْيَنْيَنِيِّ إِسْرَاءِيلَ ۝ وَلَوْ  
 نَشَاءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَلِيلَكَهُ فِي الْأَرْضِ يَخْلُقُونَ ۝ وَإِنَّهُ لَعِلمٌ  
 لِلسَّاعَةِ فَلَا تَمْرُنُ بِهَا وَأَتَيْعُونَ ۝ هَذَا صَرَاطٌ مُّسْتَقِيمٌ ۝  
 وَلَا يَصْدِنُكُمُ الشَّيْطَانُ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ۝ وَ  
 لَمَّا جَاءَ عِيسَىٰ بِالْبَيِّنَاتِ قَالَ قَدْ جَئْنُكُمْ بِالْحِكْمَةِ وَلَا بِيَنَّ  
 لَكُمْ بَعْضَ الَّذِي تَخْتَلِفُونَ فِيهِ ۝ فَأَنْقُوا اللَّهَ وَأَطْبِعُونَ ۝

50. (மூஸாவின் பிரார்த்தனைக்குப்) பின்னர், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபொழுது, அச்சமயத்தில் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) மீறிவிட்டார்கள்.

51. மேலும், ஃபிர் அவன் தன் னுடைய சமூகத்தாரை விளித்து, "என் னுடைய சமூகத்தாரே! (இந்த) மிஸ்ரின் (எகிப்து நாட்டின்) ஆட்சி என் னுடையதில்லையா? இந்த ஆறுகள் எனக்குக் கீழ் (என் காலடியில்) ஒடுகின்றனவே; (இதை) நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கூறினான்.

52. அவ்வது இழிவானவரும், இன்னும், தெளிவாகப் பேச இயலாதவருமான (மூஸாவாகிய) இவரைவிட நான் மேலானவனவ்வா? (என்றும்),

53. "(அவர் என்னைவிட மேலானவராக இருப்பின்,) பொன்னாலான கடகங்கள் அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அவ்வது அவருடன் மலக்குகள் (அவருக்கு சேவை செய்ய) இணைந்தவர்களாகவரவேண்டாமா?" (என்றும் கூறினான்)

54. அவன் தன் னுடைய சமூகத்தாரை (குறைமதியுடையோராகக்கருதி) இலேசாக மதித்தான். ஆதலால், அவர்களும் அவனுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்கள்; நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ் வின் கட்டளையை ஏற்காது அதை மீறிய) பாவிகளான சமூகத்தினராக இருந்தனர்.

55. (இவ்வாறு அவர்கள்) நம்மை கோபப்படுத்தியபோது, அவர்களை நாம் தண்டனை செய்தோம்; பின்னர் அவர்கள் அனைவரையும் மூழ்கிட்டது விட்டோம்.

56. பின்னர், அவர்களை (படிப்பினையால்) முந்தியவர்களாகவும், பிற்காலத்திலுள்ளோருக்கு உதாரணமாகவும் நாம் ஆக்கினோம்.

57. (நபியே!) இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது, அதைப்பற்றி உம்முடைய சமூகத்தார் (சிரித்தும், கேவியாகவும்) அதுசமயம் கூச்சலிட்டார்கள்.

58. மேலும் எங்களுடைய தெய்வங்கள் மிகச் சிறந்தவையா? அவ்வது அவரா? என்றும் கேட்கிறார்கள். (வீண்) தர்க்கத்திற்காகவே தவிர உம்மிடம் அவர்கள், அவரை உதாரணமாகக் கூறவில்லை; மாறாக இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.

59. (சஸாவாகிய) அவர், (நம்முடைய) அடியாரே அன்றி (அவர் தெய்வம்) இல்லை; அவர் மீது நாம் அருள் புரிந்து, இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம்.

60. நாம் நாடினால், உங்களுக்குப்பகரமாக பூமியில் மலக்குகளை நாம் ஆக்கி இருப்போம்; (உங்களது அழிவிற்குப்பின்) அவர்கள் (உங்களுக்குப்) பின் தோன்றல்களாக (ஆகி) இருப்பர்.

61. இன்னும், நிச்சயமாக அவர், (சஸா அவைஹிஸ்ஸலாம் வானத்திலிருந்து இறங்குவது கொண்டு) மறுமைநாளின் (அடையாளம் நெருங்கிவிட்டது என அறியப்படும்ஓர்) அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம்; நீங்கள் என்னையே பின்பற்றுங்கள்; இதுவே நேரான வழியாகும் (என்று நபியே! நீர் கூறுவிராக!).

62. உங்களை ஷஷ்தான் (நேர் வழியில் செல்வதைவிட்டும்) தடுத்து விடவும் வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாவான்.

63. இன்னும் சஸா (அத்தாட்சிகளில்) தெளிவானவைகளைக் கொண்டு வந்தபொழுது, "உங்களிடம் திட்டமாக ஞானத்தை (நபித்துவத்தை) நான் கொண்டு வந்திருக்கிறேன்; எதில் நீங்கள் (தர்க்கித்து) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ அத்தகைய சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவதற்காகவும் (நான் வந்துள்ளேன்). ஆகவே, நீங்கள் அல்லாஹ் விக்குப்பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று (தன் சமூகத்தாரிடம்) கூறினார்.

إِنَّ اللَّهَ هُوَ رِبِّيْ وَرَبِّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيْمٌ<sup>١٣</sup>  
 فَاخْتَلَفَ الْأَحْزَابُ مِنْ بَيْنِهِمْ فَوْلَى اللَّذِينَ ظَلَمُوا مِنْ  
 عَذَابِ يَوْمِ الْيَوْمِ<sup>١٤</sup> هَلْ يَنْظُرُونَ إِلَّا السَّاعَةَ أَنْ تَأْتِيَهُمْ  
 بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ<sup>١٥</sup> الْأَخْلَاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ  
 عَذَابٌ إِلَّا الْمُتَّقِينَ<sup>١٦</sup> يُعِيدَ لِلْخُوفُ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَا أَنْتُمْ  
 تَحْرِزُونَ<sup>١٧</sup> الَّذِينَ امْنَوْا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ<sup>١٨</sup> ادْخُلُوا  
 الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ شَهْرُونَ<sup>١٩</sup> يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ  
 مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا شَتَّهَمْ إِلَّا نَفْسٌ وَتَدَنْ  
 الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَلِدُونَ<sup>٢٠</sup> وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُرْتَمُوهَا  
 بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ<sup>٢١</sup> لَكُمْ فِيهَا فَارِكَةٌ كَثِيرَةٌ مِنْهَا  
 تَأْكُلُونَ<sup>٢٢</sup> إِنَّ الْمُجْرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَلِدُونَ<sup>٢٣</sup>  
 لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبِلِسُونَ<sup>٢٤</sup> وَمَا أَلْكَمْنَاهُمْ وَ  
 لِكِنْ كَانُوا هُمُ الظَّلَمِينَ<sup>٢٥</sup> وَنَادَوْا إِلَيْكُمْ لِيَقْضِيَ عَلَيْنَا  
 رَبُّكَ قَالَ إِنَّكُمْ مُكْثُونٌ<sup>٢٦</sup> لَقَدْ حِلَّتُمُ بِالْحَقِّ وَلِكِنْ  
 أَكْثَرُكُمْ لِلْحَقِّ كَرِهُونَ<sup>٢٧</sup> أَمْ أَبْرُمُوا أَمْرًا فَإِنَّمَا مُبْرُمُونَ<sup>٢٨</sup>

64. "நிச்சயமாக அல்லாஹ் தான் என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமாவான்; ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுதான் நேரான வழி"(என்றும் கூறினார்)

65. பிறகு அவர்களுக்கு மத்தியிலிருந்து (உருவான) பல்வேறு கூட்டத்தினர் மாறுபட்டனர்; ஆகவே, அநியாயம் செய்தார்களே அவர்களுக்குத் துன்புறுத்தும் நானுடைய வேதனையின் கேடுதான் இருக்கிறது.

66. அவர்கள் உணர்ந்து கொள்ளாத விதத்தில் திடீரென அவர்களிடம் மறுமை நாள் (விசாரணைக்காலம்) வருவதையன்றி (வேறெற்றனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?

67. பயபக்தியுடையோர்களைத் தவிர (உலகிலிருந்த) உற்ற நண்பர்கள் அந்தாளில், அவர்களில் சிலர் சிலருக்கு எதிரிகளாவார்கள்.

68. (அந்தாளில் பயபக்தியுடையவர்களிடம்) "என் அடியார்களே! இன்றையத் தினம் உங்களுக்கு எவ்விதமான பயமுமில்லை; (எதைப் பற்றியும்) நீங்கள் கவனலையும் அடைய மாட்டார்கள்" (என்று கூறப்படும்).

69. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் நம்முடைய வசனங்களை விகவாசித்து, நமக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தவர்களாகவும் இருந்தனர்.

70. (ஆகவே, மறுமையில் இவர்களிடம்) "நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்விக்கப்படுவார்களாக சுவனபதிக்குள் நுழைந்து விடுங்கள்" (என்று கூறப்படும்).

71. பொற்தட்டுகளையும், பிடிஇல்லாத கிண்ணங்களையும் கொண்டு (சிறார்கள் மூலம்) அவர்கள் மீதுசுற்றிவரப்படும்; அவர்கள் மனங்கள் எதை விரும்புகின்றனவோ அதுவும், கண்கள் இன்பமடையுமே அதுவும் அதில் உள்ளன; மேலும், (அவர்களிடம்) "நீங்கள் இதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் (என்றும் கூறப்படும்)"

72. இன்னும், "அச்கவனபதி எத்தகையதென்றால் அதை - நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவை (களான நன்மை) களுக்குப் பகரமாக அனந்தரக்காரர்களாக ஆக்கப் பட்டுள்ளீர்கள் (என்றும்)"

73. "அதில் உங்களுக்கு அனேகக் களிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிப்பீர்கள் (என்றும் கூறப்படும்)."'

74. நிச்சயமாக (பாவம் செய்த) குற்றவாளிகள் நரக வேதனையில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.

75. அவர்களை விட்டும் (வேதனை) ஒரு சிறிதும் குறைக்கப்படமாட்டாது; அதில் அவர்கள் நம்பிக்கையும் இழந்தவர்களாகி விடுவார்கள்.

76. மேலும், அவர்களுக்கு நாம் அநியாயம் செய்து விடவில்லை; எனினும், அவர்களே அநியாயக்காரர்களாக இருந்தனர்.

77. (நூரகத்தின் பொறுப்பாளரிடம்) "மாலிக்கே! உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்" "என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில், மரணிக்காது) தங்கியிருக்கவேண்டியவர்களே" என்று கூறுவார்.

78. நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டுவந்தோம்; எனினும் உங்களில் பெரும்பாலோர் அவ்வண்மையை வெறுக்கின்றவர்களாக இருந்தீர்கள்.

79. (நபியே!) அவர்கள் ஏதேனும் ஒருகாரியத்தை (உமக்கெதிராக) முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நிச்சயமாக நாமும் முடிவு செய்கிறவர்கள்.

أَمْ يَحْسِبُونَ أَنَّا لَا نَسْمَعُ سَرَّهُمْ وَنَجْوَاهُمْ بَلٰى وَرَسُلُنَا لَدَنَا يُهِمُ  
 يَكْتُبُونَ ﴿٨١﴾ قُلْ إِنْ كَانَ لِلرَّحْمَنِ وَلَدًا فَإِنَّا أَوْلُ الْعَيْدِينَ  
 سُبْحَنَ رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ ﴿٨٢﴾  
 فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلْقَوْا يَوْمَ هُمْ الَّذِي يُوعَدُونَ  
 وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَهٌ وَفِي الْأَرْضِ إِلَهٌ وَهُوَ الْحَكِيمُ  
 الْعَلِيمُ ﴿٨٣﴾ وَتَبَرَّكَ الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا  
 وَعِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٨٤﴾ وَلَا يَمْلِكُ الَّذِينَ  
 يَدْعُونَ مِنْ دُونِهِ الشَّفَاوَةَ إِلَامَنْ شَهَدَ بِالْحَقِّ وَهُمْ  
 يَعْلَمُونَ ﴿٨٥﴾ وَلَئِنْ سَأَلْتُهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَإِنِّي  
 يُؤْفَكُونَ ﴿٨٦﴾ وَقِيلَ لَهُ يَرَبِّ إِنَّ هُوَ لَا إِلَهَ إِلَّا هُوَ مِنْنُونَ  
 فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلَامٌ فَسَوْفَ يَعْلَمُونَ ﴿٨٧﴾

سُورَةُ الدَّخْنِ وَهِيَ سُورَةُ الْمِيزَانِ وَسُورَةُ الْمُنْجَنِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ﴿٨٨﴾

حَمٌّ وَالْكِتَبِ الْمُبَيِّنِ ﴿٨٩﴾ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَرَّكَةٍ  
 إِنَّا كُنَّا مُنْذِرِينَ ﴿٩٠﴾ فِيهَا يُفَرَّقُ كُلُّ أَمْرٍ حَكِيمٌ ﴿٩١﴾

80. அல்லது அவர்களின் இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் நிச்சயமாக நாம் செவியேற்பதில்லை என்று அவர்கள் என்னிக்கொண்டிருக்கின்றனரா? அல்ல! அவர்களிடத்திலிருக்கும் (மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள் எழுதிக் கொள்கிறார்கள்.

81. "அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருக்குமானால் (அதனை) வணங்குவோரில் நானே முதன்மையானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

82. வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகன், அர்ஷாடைய இரட்சகன் அவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் மிக்க தூயவன்.

83. ஆகவே, (நபியே!) "இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் (வீண் தர்க்கத்தில்) மூழ்கிக் கொண்டிருக்கவும், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!"

84. வானத்திலும் அவன் தான் (வணக்கத்திற்குரிய) நாயன், பூமியிலும் அவன் தான் (வணக்கத்திற்குரிய) நாயன்; அவனோ தீர்க்கமான அறிவுடையவன்; (யாவையும்) நன்கறிந்தவன்.

85. மேலும், வானங்கள் மற்றும் பூமி, இன்னும் இவையிரண்டிற்கு மத்தியிலுள்ள வைகளின் ஆட்சி எவனுக்குரியதோ அத்தகையவன் பெரும் பாக்கியமுடையவன்; அவனிடத்தில் தான் மறுமை நாள் பற்றிய அறிவும் இருக்கின்றது; மேலும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப் படுவீர்கள்.

86. மேலும், (அல்லாஹ் வாகிய) அவனையன்றி, இவர்கள் (தெய்வங்களாக) அழைக்கின்றார்களே அத்தகையவர்கள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர்கள் அல்லர்; ஆயினும், அவர்கள் அறிந்தோராக இருக்க சத்தியத்தைக் கொண்டு சாட்சியம் கூறினார்களே, அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்கள்லர்).

87. மேலும் (நபியே!) அவர்களைப் படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டிராயின், அல்லாஹ் தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்; அவ்வாறாயின், (அவனை விட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்.

88. "என் இரட்சகனே! நிச்சயமாக இவர்கள் விசவாசங் கொள்ளாத சமூகத்தாரேயாகும்" என்று அவர்தான் கூறுவதையும் (அவன் அறிகிறான்.)

89. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டு ஸலாமுன் (சாந்தி) என்று கூறிவிடுவீராக! பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.

அத்தியாயம் : 44

அத்துகான் – புதை

வசனங்கள் : 59 மக்கீ ருகூஃகள் : 3

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ் வின் பெயரால் ( ஒதுகிறேன்).

1. ஹாமீம்
2. தெளிவான இவெதத்தின் மீது சத்தியமாக!
3. நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கிவைத்தோம்: நிச்சயமாக, நாம் (இவெதத்தின் மூலம்) அச்சமுட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
4. அந்த இரவில், உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது—